

இவமயம்.

காசியாஹா தீயம்.



வ. ச. செங்கல்வராய பிள்ளை. எம். ஏ.

## உலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

### பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.



இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( <https://ta.wikisource.org> ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( <http://tamilvu.org> ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



### Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

#### No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.



This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( <https://ta.wikisource.org> ) and Tamil Virtual Academy ( <http://tamilvu.org> ). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

## மு க வு ரை .

மலையாள பாஷையிற் சிவபுராணம் என்றொரு நூல் இருக்கின்றது. அது மலையாள கவிகளுள் மிகப் பிரசித்தி பெற்றவரான இராமாநுஜ எழுத்தச்சன் என்பவரால் எழுதப்பட்டது. அவர் காலம் ஏறக்குறைய 300 - வருஷங்களுக்கு உட்பட்டதாகும். தமிழில் வரதுங்கராம பாண்டியர் அருளிச் செய்த பிரமோத்தர காண்டத்திலுள்ள சரித்திரங்களே இச்சிவபுராணத்துங் கூறப்பட்டுள்ளன. ஆனால் பிரமோத்தர காண்டத்திற் கூறப்படாத ஒரு திவ்ய சரித்திரம் இச்சிவபுராணத்திற் கூறப்பட்டுள்ளது. அச்சரித்திரத்தைத் தமிழ்ப் படுத்தினால் அது தமிழ் நாட்டுச் சைவராயினோர்க்குப் பயன் தருமெனக் கருதி அதைத் தமிழில் எழுதலாயினேம். அச்சரித்திரமே இக்காசி மாஹாத்தியச் சரிதம். இச்சரித்திரத்தாற் காசித் தலத்தின் மேன்மையும், கங்கையின் சிறப்பும், சிவபிரானது வள்ளன்மையும் நன்கு விளங்கும். புத்திரப்பேறின்றிக் கவற்சியுறுவோர் இச்சரித்திரத்தைப் படித்து உறுதியோடு சிவபெருமானை வழிபடுவாராயின் புத்திரப்பேறே யன்றி மற்றெல்லாப் பேறும் பெறுவ ரென்பது திண்ணம்.

சென்னை :  
1-8-1906.

}

வ. சு. செங்கல்வராய பிள்ளை.



திருத்தணிகேசன் துணை.

கடவுள் வாழ்த்து.

—

துண்டி விநாயகர்.

துண்டி விநாயகனை, மண்டு மவாவினெடு  
கண்டு வணங்கிடுவோர், பண்டை வினையறுமே. (1)

—

தணிகை நாதர்.

சிற்பரர்க்குத் \* தெரியொணாத்  
தற்பரப் பொருள் சாற்றிய  
† உற்பலக் கிரி யோங்கிய  
கற்பகத்தைக் கருதுவாம். (2)

—

விசுவ நாதர்.

விசுவ நாதனைப், பசுவ தேறியைக்  
கசிவி னேதிட, ‡ அசைவு தீருமே. (3)

—

அன்னபூரணி யீழ்மை.

அன்ன பூரணிச், § சொன்ன தாள்களைச்  
சொன்ன தொண்டரை, உன்னி உய்குவாம். (4)

\* தெரியொணாத் தற்பரப் பொருளைச் சிற்பரர்க்குச் சாற்றிய  
என அந்வயப்படுத்திப் பொருள் கொள்க.

† உற்பலக்கிரி—நீலோற்பலமலை—திருத்தணிகை.

‡ அசைவு—சலனம், கலக்கம்.

§ சொன்ன—பொன்மயமான, சொர்ண என்பதன் மருஉ.

## காசி விசேடம்.

§ எண்மைப் புலனேய்ந்தமுநி  
 ஒண்மைக் கரமோய்ந்திடலால்  
 உண்மைப் பொருளோர்ந்தனமே  
 துண்மைக் கதிதேர்ந்தனமே. (5)

§ ஒரு முறை சிவன் பெரியரோ விஷ்ணு பெரியரோ என்னுந் தருக்கம் முநிவர்களுக்கும் உண்டாக அவர்கள் வியாச முநிவரை இதற்கு முடிபு கூறும்படிக்கேட்டுக்கொண்டார்கள். அவர் விஷ்ணுவே பெரியர் என்றார். அப்போது சிவ முநிவர்கள் “ஐயா, இப்போது இங்கே சொன்ன சொல்லைக் காசித் தலத்திற் கங்கைக் கரையில் விசுவேசர் சந்தியில் சொல்லுமீரானால் ஒப்புக்கொள்ளுவோம்” என்றார்கள். அவரும் அப்படியே சொன்னார் என்று காசியைச் சேர்ந்து கங்கைக் கரையில் நின்று ‘விஷ்ணுவே பெரியர்’ எனக் கூறிக்கொண்டே தமது கையை மேலே தூக்க, நந்தியெம்பெருமான் ‘உம்’ என்று அதட்டினார். அப்போது முநிவர் கை அப்படியே தம்பித்து நின்றுவிட்டது. பின்னர் அவருக்கு நல்லுணர்ச்சி தோன்ற, சிவபிரானும் நந்திகேசுவரரும் துதித்துத் தமது கையின் சுவாதினத்தைப் பெற்றனர்,— என்னுஞ் சரித்திரம் இப்பாட்டிற் குறிப்பிக்கப்பட்டுள்ளது. இவ் விஷயம்,

“ஐயிரு புராண தூல் அமலற் கோதியுஞ்  
 செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையால்  
 மெய்யறு சூள்புகல் வியாதன் நீட்டிய  
 கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.


பைய ராவின்மேற் கண்டியில் பண்ணவன் தனக்குந் தையல் பாதியனேபரம் பொருளெனுந் தன்மை மையன் மாநாட ருணர்ந்திட மறைமுநி யெடுத்த கைய தேயுரைத் திட்டதோர் காசியைக் கண்டான்.”

என்னுந் கந்த புராணச் செய்யுள்களாலும், “கங்கைகுழி னிடந்த காசிமால் வரைப்பிற், பொய்புகல் வியாதன் கைதம் பித்த லின்” என்னும் சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பானும் அறியலாகும். இச்சரித்திரத்தாற் காசியின் சிறப்பு நன்கு விளங்கும்.



திருச்சிற்றம்பலம்.

## காசி மாஹாத்மியம்.



சிவபக்த சிரோமணிகளாகிய நைமிசாரணிய முனிவர்கள் சூத முனிவரை நோக்கி 'முனிபுங்கவரே! எங்கள் வினைகளைப் போக்கக் கூடிய சிவசரிதங்கள் தங்கள் திருவாக்கால் எண்ணில்லாதன உரைத்தீர். கேஷத்திரங்களுக்கெல்லாம் நாயகமாகிய பூநீ காசி நகரத்தின் சிறப்பையுந் தயை கூர்ந்து உரைத்தருளல் வேண்டும்' என்று கேட்டுக்கொள்ள, சூத முனிவரும் மனமகிழ்ச்சியுடன் 'அன்பர்களே, உங்கள் இஷ்டத்தை நிறைவேற்றுகின்றேன்' என்று சொல்லிப் பின்வருந் திவ்ய சரிதத்தை அவர்களுக்கு உரைத்தருளுகின்றார் :—

திருவள்ளத்தோங்கும் பரதகண்டத்தில் சிம்ஹள தீபம் என்னும் தேசத்தில் சிம்ஹத்வஜன் என்றொரு அரசன் இருந்தான். அவன் சகல நற்குண நற் செய்கைகளும் வாய்ந்தவன். போரில் மஹாவீரன். அவனுடைய மனைவி பெயர் மந்தாரலக்ஷ்மி. பெண்டிர்க்குரிய நால்வகைக் குணமும் பொருந்தி யுள்ளவள். அழகிற் சிறந்தவள். தன் கணவன் மாட்டு நிறைந்த காதலும் பக்தியும் உடையவள். எவ்வாற்றானும் மேன்மையுற்றும் புத்திர பாக்கியம் இல்லாக் குறை



யால் அரசனுக்குத் தினந்தோறும் கவலை வளர்ந்து கொண்டே வந்தது. புத்திரப் பேற்றைக் குறித்துப் பல வித தருமங்களை மன்னவன் உவப்போடு செய்தான். கோயில்களுக்குத் தீப கட்டளை, அன்ன கட்டளை முதலிய ஏற்படுத்தினான். பூசுரர்களுக்குத் தினந்தோறும் குடை, உடை, பசு, பூமி முதலிய தானங்கள் செய்தான்.

என்ன செய்தும் புத்திரோற்பத்தி யடையாமை யால் அரசன் மிகக் கவற்சியோடு தன் மனைவியை நோக்கி, 'ஹே! மந்தாரலக்ஷ்மி! மனோமணி! எனது பிரிய நாயகி! நாம் இருவரும் பாக்கிய ஹீனர்கள். ஒரு குழந்தையின் தாமரைப் பூப் போலும் முகத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் நமக்கு இல்லாமற் போய் விட்டது. இங்ஙனம் புத்திர னில்லாது இப்போது வருந்தும்படி நாம் முன் ஜன்மத்தில் என்ன பாவஞ் செய்தோமோ? புத்திர னில்லாதவனுக்கு நாம் நகரமும் நானா பதார்த்தங்களும், தனங்களும், சுற்றமும் யாது பயனைத் தரும்? அவனுக்கு இம்மையினுந் துக்கம், மறுமையினுந் துக்கம். நமது கர்ம வினையைப் பார்த்தாயா? பிதிர்த்தொழில் செய்ய மக்களில்லா விட்டால் நமக்கு நல்ல கதி எங்ஙனங் கிடைக்கும்?' என்று கூறி இருவருங் கவலுந் தருணத்தில் ஆனந்த ஸ்வரூபியாகிய ஸ்ரீ நாரத முனிவர் அரசனது சபா மண்டபத்திற்கு வந்தார்.

அரசன் அவரைப் பேராநந்தத்தோடு எதிரேற்று வந்தித்துப் பூசித்து சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கச் செய்தான். பின்பு அவரது பாதார விந்தத்தில்

வீழ்ந்து. நமஸ்கரித் தெழுந்து அவரை நோக்கி,  
 'வீணாதரரே! முநிபுங்கவரே! உமது பாத பது  
 மத்தை யான் ஈண்டுக் காண்பதனாலேயே எனக்கு  
 எல்லா நன்மைபுங் கைகூடின. எனது துக்கமெல்லாம்  
 ஒழிந்தன. நான் மக்கட் பேறடைய யாதோர் ஐயமும்  
 இல்லை. புண்ணிய புருஷர்கள் ஒருவன் திருஷ்டியிற்  
 பட்டபோதே நன்மைகளெல்லாம் அவனை நாடிவரும்.  
 இன்று நான் பரிசுத்தனாயினேன்; மிகப் பிரசித்த  
 னாயினேன்; சிம்ஹன தேயத் தரசர்களுள் மிக்க  
 நிலை பெற்றவனாயினேன். ஹே! மந்தாரலக்ஷ்மி!  
 இங்கே வா! முநிபுங்கவரது பாத தாமரைபைச்  
 சிரசிற்றரித்துக்கொள். இவரோ திவ்யர். மஹா முநி  
 வர். பிரம புத்திரர். நினைத்த காரியத்தை நிமிஷத்  
 தில் முடிக்க வல்லவர். இவர் கடாசூதம் பெற்றாய்;  
 புத்திரப்பே றுற்றாய்' எனப் பலவாறு கூறி, முநி  
 புங்கவரைப் பணிந்து நின்றான்.

இவ்வாற்தைகளைச் செவியோற்ற ஸ்ரீ நாரத முநி  
 வர் சந்திரிகை போலும் ஒளி பொருந்திய புன்சிரிப்  
 போடு தமது அமுத வாயைத் தீற்றந்து,

“ பூரதே! நீ ஸ்ரீ நீலகண்டப் பெருமானைப் பூசித்  
 தல் வேண்டும். அவரே தேவாதி தேவர், மூவர்கள்  
 முதல்வர், அடியார்க்கு நல்லார், நச்சினூர்க் கினியர்.  
 அவரை வழிபட்டால் உனக்கு மங்களம் உண்டாகும்.  
 உனது பூர்வ கர்ம வினையால் உனக்குச் சந்ததியில்லா  
 தாயிற்று. நீ முன் ஜன்மத்தில் அந்தணருடைய  
 பொருளை மோசஞ் செய்து கவர்ந்தாய். உன் முற்பிறப்  
 பின் வரலாற்றைக் கூறுகின்றேன்; கேட்பாயாக—



‘நீ குந்தள தேசத்தில் அந்திய வமிசத்திற்  
பிறந்து வளர்ந்தாய். பலர் பொருளைக் கவர்ந்து வீடு,  
வாசல் முதலிய கட்டிக்கொண்டாய். தாடங்கள் என்  
பது உன் பெயர். உன்னுடைய பண ஆசையால் நீ ஒரு  
முறை பிராமணர் வீதியில் தேவேந்திரனுக்குச் சம  
மான செல்வத்தை யுற்ற கோவிந்தசருமன் என்பவ  
னுடைய வீட்டில் இரவிற் கன்னம் வைத்துச் சுவரைத்  
தொளைத்து உள்ளே புகுந்து அவனும் அவன் மனைவி  
யுங் குழந்தையும் உறங்குவதைக் கண்டு ஆண்டுள்ள  
பொருள்க ளெல்லாவற்றையுங் களவாடினாய். அப்  
போது அங்கேவைரக் கடுக்கன், பொற்றோடு, பொன்  
அரைநாண், பொற்சிலம்பு முதலிய அணிந்து உறங்  
கும் குழந்தையை அதிக குதூஹலத்துடன் மெது  
வாய் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து  
அருகிலுள்ள காட்டில் நுழைந்து, ஆபரணங்க  
ளெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, குழந்தையைக்  
கழுத்தைப் பற்றித் திருகி முறித்து ஓர் ஆழந்த கிணற்  
றில் எறிந்து சென்றாய்.

வீட்டிற் கோவிந்த சருமனும் அவன் மனைவியும்  
தங் குழந்தையைக் காணாது பிரமித்து வாய்விட்டலறி  
னார்கள். ‘ஐயோ! எங்கள் அருமைக் குழுவையைக்  
காணோமே! எங்கள் கண்மணியை இழந்தோமே!  
என் செய்வேம்! என் செய்வேம்! அந்தோ! தெய்  
வமே! மோசஞ் செய்தாயே! இதுவோ நினதருள்!  
அப்பா! குழந்தாய்! யாண்டுச் சென்றாய்! எங்கே  
இருக்கிறாய்!

வாராயோ! வாராயோ! மைந்த! எதிர் வாராயோ!

பாராயோ எங்கள்முகம்! பாராயோ எங்கள்முகம்! (6)

கண்ணே! மணியே! கரும்பே! தெளி தேனே!  
உண்ணோய் கெடஎம்முன் ஓடியெதிர் வாராயோ! (7)

காண்டகு காதலனே! காண்டகு காதலனே!  
யாண்டுநீ போயினேயோ! யாண்டுநீ போயினேயோ! (8)

மதியழந்தேம் செல்வ! வகையிழந்தேம் நல்ல  
கதியிழந்தேம் மைந்தவுனைக் காணாத பாவியேம்.' (9)

இங்ஙனம் இவர்கள் அழ, இத் துக்க சமாசாரம் உயர் முழுவதும் பரவிற்று. அவ்வூர் அரசன் செங்கோல் நடாத்துஞ் சீரிய குணத்துச் செல்வன். அவன் இதனைக் கேட்கவே, வெவ்விடந் தலைக்கொண்டாற் போல் வேதனை யகத்து மிக்குக் காவலரைக் கூவி, 'நீங்கள் நாற்புறத்துங்காற்றிற் பறந்தோடித் துருவித் திருடனை உடனே கொணருதிர்' எனப் பணித்தான். அங்ஙனம் புறப்பட்ட காவலருட்சிலர் தாடங்க ஞாய உன்னைப் பிடித்தார்கள். கைகளிலும், உடல் மீதும், இரத்தக் கறை இருக்கக் கண்டு உன்னை அவர்கள் இறுகப் பிணித்து நையப் புடைக்கவே, நோய் தாளாது நீ உண்மையை ஒப்புக்கொண்டாய். நீ கவர்ந்த சொத்துக்களை உன்னிடமிருந்து பற்றிக்கொண்டு துஷ்ட டனாகிய உன்னையும் கழுமுனையி லேற்றும்படி அரசன் ஆக்ஞாபித்தான். ராஜ விதியின் கோடியில் ஒரு புறத்தில் உன்னைக் கழுவேற்றினார்கள். கோவிந்த சருமனும் அவன் சுற்றத்தாரும் 'விதியினை யாவரே வெல்லு நீர்மையார்' என்ற உண்மையை யோர்ந்து ஒருவாறு மனந் தேர்ந்து சிறிது கவற்சி நீங்கினார். இஃதீவ்வாறுக :



தாடங்கனுகிய நீ கழுமுனையில் தினந்தோறும்  
 மரணவஸ்தையோடு ஆடித்துக்கொண்டிருந்தாய்.  
 அப்போது காசியாத்திரை செய்கின்ற புண்ணியசீலர்  
 ஒருவர் அவ்வூரில் இரவில் நீ இருந்த இடத்திற்குச்  
 சமீபத்தில் வந்து தங்கினார். அவர் உன் கூக்குரலைக்  
 கேட்டு உன்னை உற்றுப் பார்த்துப் பயந்து பின் வாங்கி  
 னார். அப்போது நீ அவரை நோக்கி, 'ஐயரே!  
 அஞ்சுதல் வேண்டாம், தயை செய்து சமீபத்தில்  
 வாருங்கோள்' என்று சொல்ல, அவரும் சமீபித்து வந்  
 தார். வருதலும் நீ அவரை நோக்கி, 'ஐயரே! தனது  
 தீய நடத்தைபால் வரும் ஆபத்துக்களை ஒருவன் நீக்க  
 முடியுமா? நான் செய்த தீமையோ மிகவுங்கொடியது.  
 அவனவனது கர்ம பலத்தை அவனவனே அநுபவித்  
 தல் வேண்டும். நீங்கள் தீர்த்த யாத்திரிகர் போலத்  
 தோன்றுகின்றது. புண்ணிய தீர்த்தங்களில் ஆடி  
 வரும் நீங்கள் எனது வேண்டுகோள் ஒன்றைச் செவி  
 யேற்றருளல் வேண்டும்; கங்கைக் கரையிற் கயா  
 சிரார்த்தம் வெகு விசேஷமென்று நான் கேள்விப்பட்ட  
 டிருக்கின்றேன். அங்கே நீங்கள் சிரார்த்தம் செய்வ  
 தால் வரும் பலனில் நூற்றில் ஒரு கூறு தனியாய்  
 எனது நற்கூலிக் கொன்று தத்தஞ் செய்ய வேண்டுகின்  
 றேன். இதுவே என் பிரார்த்தனை. இப்பிறப்பில்  
 இனி ஒன்றும் என்னால் இயலாததலின் இவ் வுதவிச்  
 சூக் கைம்மாறு நான் மறுபிறப்பிலேனுஞ் செய்கி  
 றேன்' என்று இரந்து கேட்டுக்கொண்டாய். இம்  
 மொழியைக் கேட்ட தயாளுவாகிய அவ் வழிப்போக்  
 கர் 'அங்ஙனே செய்கிறேன், அஞ்சுதல் வேண்டா'  
 என வாக்குத்தத்தஞ் செய்து சென்றார்.



இங்ஙனம் நாலேந்து நாள் நீ கழுமுனையிற் றுன் புற்றாய். அப்போது ஓர் நாள் நள்ளிருளிற் பேய்க் கூட்டங்கள் உன் அருகிற் போந்து சூழ்ந்தன. அவை வெகு கோர ரூபத்தன. பிலம் போன்ற வாயையும், வாயால் உண்டு நிறையாத வயிற்றையும், பனங்காடு போலப் பரந்துள்ள கைகளையுங் கால்களையுங் கொண்டன. புற்றென்று நினைத்து உடும்பு, பாம்பு முதலிய உட்புகுந்து உறங்கும் உந்தியையும், பாம்பைப்போலத் தொங்கும் உரோமங்களையும், பாசி படர்ந்த பழைமையான மூக்குத் தொளைகளையும் உடையன. ஆந்தை ஓர் புறத்துப் பதுங்கியிருக்க, தூரிஞ்சில் அங்கும் இங்கும் உலாவும் செவிகள் வாய்ந்தன. மண்வெட்டியையுங் கலப்பையையுங் கோத்துவைத்தாற்போன்ற பல் வரிசைகளைப் பெற்றன. பச்சோந்தி, பாம்பு முதலிய வற்றைக் கோத்துத் தாலியாக அணிந்துகொண்டிருப்பன. ஆகாயத்தை முட்டுந் தலையையும், தாழ்ந்து மார்பின் கீழ் வந்து தட்டும் உதட்டையும் உடையன. பருத்துயர்ந்த பெருமுகிற் புதர்களைக் கண்டால் 'எம் அன்னை அன்னை' என்று அவைகளோடு உறவாடுவன. ஒட்டகங்களைக் கண்டால் 'இவை எம் பிள்ளை பிள்ளை' என்று அவைகளைச் சீராட்டுவன. \*

\* கலிங்கத்துப் பரணியிலுள்ள பின் வருஞ் செய்யுள்களைத் தழுவீப் பேய்களின் வருணனை எழுதப்பட்டது:

‘வன்பிலத்தொடு வாதுசெய் வாயின  
வாயினால்நிறையாத வயிற்றின  
முன்பிருக்கின் முகத்தினு மேற்செல  
மும்முழப்படு மம்முழந் தாளின.

இத்தகைய பேய்க் குழாத்தில் இருந்த ஒரு பெண்பேய், “தெய்வமே! இப்பூமியில் எனது சாபத்தைப் போக்குவாரும் உண்டோ? ஒரு மனிதன்கூட எனக்கு அருகில் வருகின்றானில்லையே” என்று ஏக்கத்தோடு கதறிகின்றது. இதனைக் கேட்ட ஏனைய பேய்கள் ‘உனக்குச் சாபம் எங்ஙனம் வந்தது?’ என அப்பெண் பேய் சொல்லலுற்றது :

பெருநெடும்பசி பெய்கல மாவன  
 பிற்பைற நாளின் முன்னாளின் மெலிவன  
 கருநெடும் பனங்காடு முழுமையுங்  
 காலுங் கையு முடையன போல்வன.

வந்தலாக வலர்ந்த முதுகுகண்  
 மரக்கலத்தின் மறிபுற மொப்பன  
 ஒற்றை வான்றொளைப் பற்றெனப் பாம்புடன்  
 உடம்பு முன்புக் குறங்கிடும் உந்திய.

பாத்த னால்வன போலு முடன்மயிர்ப்  
 பாசி பட்ட பழந்தொளை மூக்கின  
 ஆத்தை பாத்தி யிருப்ப்த் தூரிஞ்சில்புக்  
 கங்கு மீங்கு முலாவு செவியன.

கொட்டு மேழியுங் கோத்தன பல்லின  
 கோம்பி பாம்பிடை கோத்தணி தாலிய  
 தட்டி வாளைத் தகர்க்குந் தலையன  
 தாழ்த்து மார்பிடைத் தட்டு முதட்டின.

அட்ட மிட்ட நெடுங்கழை காண்கிலென்  
 அன்னை யன்னை யென்றலுங் குழவிய  
 ஒட்ட ஒட்டகங் காண்கிலென் பிள்ளையை  
 ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன.

‘கேளுங்கோள் என் கதைபை. யான் முன் ஜன்மத்திற் பெண்கள் சிகாமணியாய் வேசியர் குலத்துக்கு ஓர் ரத்நமாலிகையாய்ப் பிறந்தேன். என் இச்சை போன வழியெல்லாஞ் சுகித்திருந்தேன். குபேர கிநியும் தேவேந்திர போகமும் என்விடத்து ஓடுங்கு இருந்தன. தனப் பெருமையாலும் சொந்தரியப் பெருமையாலும் நான் அரசர்களுக்கும் அஞ்சாநிலை. ரூபலாவண்யத்தாலும், வெகு ரம்பமாய்ச் சல்லாபஞ் செய்யுஞ் சாமர்த்யத்தாலும், ஆடல், பாடல் முதலிய வற்றிலிருந்த முதற்றர தேர்ச்சியாலும், மற் றும் வேசியர்க்கு வேண்டிய லக்ஷணங்களாலும் வேசியர் யாவரினும் மேம்பட்டு வேசியர்திலகம் எனப் பிரசித்தி பெற்றேன். பொருள் பறிப்பதில் எனக்கு இருந்த சாமர்த்யம் வேறு எவருக்குங் கிடையாது. இங்ானஞ் செல்வ மமதையாற் கண் கெட்டிருந்ததால் நான் ஒரு பெரிய தோஷத்திற்கு இடந் தந்தேன். ஒரு நாள் அந்தி வேளையில் எனது தோழியரோடு விளையாடிக் களித்து மாளிகையின்மேன்மாடியி லிருந்தேன். அப்போது வாய் லிருந்த தம்பலத்தை மென்று கீழே உமிழ்ந்தேன். அந்தோ! என் பாபம்! அது கீழே தெருவிற் போய்க்கொண்டிருந்த ஒரு \* விப்பிர சிகாமணியின் தலை மீது வீழ்ந்தது. அம் மறையோள் நிமிர்ந்து நோக்கி, ‘அடி! வேசி! நீ நசிப்பாயாக! துஷ்டே! நீ பிசாசாகக் கடவது’ எனச் சபித்தான். இதனைக் கேட்ட நான் மனங் கலங்கி விரைவிற் கீழி றங்கி ஓடி அவன் பாதத்து வீழ்ந்து நமஸ்கரித்து, ‘அறியாது செய்த அபராதத்தை, அந்தணர் பெரு

\* விப்பிர சிகாமணி—பிராமண சிரேஷ்டன்.



மான் கூழ்த்தருளல் வேண்டும். கருணாகீரணே! பெரியோர் சிறு நாய்களின் பிழையைப் பொறுத்தல் வேண்டுமன்றே' எனப் பல நய வசனங் கூறி எனது வீட்டுக்கு அழைத்து வந்து அப்பங்க ஸ்நானம் செய் வித்து சோடசோபசாரங்களுஞ் செய்தேன். அன்ன மும் பாலும் புகிப்பித்தேன். வெண் பட்டுஞ் செம் பொன்னும் அளித்தேன். பன்முறை பணிந்து பணிந்து வணங்கினேன். அவ் வந்தனர் பெருமானும் உள்ளம் உவந்து 'நன்றாகு' எனக் கூறி என்னை நோக்கி, 'தாமரைக் கண்ணி' என் மனத்திற் கொபம் அடங்கி உவகை உண்டாயிற்று. உனக்குச் சாப விமோ சனந் தருகின்றேன். நீ பேய் உருவத்தொடு பூமிநிற் பல இடங்களிலுந் திரிவாய். எப்போது உன்னை ஒரு மனிதன் பாணிக்கிரஹணஞ் செய்வானோ அப் போது உனக்குச் சுகம் உண்டாகும்' எனக் கூறிச் சென்றான். அன்றே நானும் இப்பேய் உருவத்தை யடைந்தேன். பல இடங்களிலும் உழன்றேன். பிராணி வர்க்கங்கள் என்னைக் காணும்போதே பயப் பட்டு ஒடுகின்றன. அப்படி யிருக்க என்னை எவன் பாணிக்கிரஹணஞ் செய்வான்? ஈஸ்வரா! என்ன தெளர்ப்பாக்கிபம்! நான் யாரொடு நோகேன்! யார்க் கெடுத் துரைப்பேன்! என்னைக் கலியானஞ் செய்து கொள்பவனுக்கும் சுபமுண்டாகும் என அவ்வந்தனர் கூறியுள்ளார். யாரும் பயத்தால் எனக்குச் சமீபத் திலும் வருகிறதில்லை; எனக்குத் தினந்தோறும் துக்கம் பெருகுகின்றது';—என்று இவ் வண்ணம் தன் வர லாற்றை ஸவிஸ்தாரமாய்க் கூறி அப்பெண் பேய் புலம்பிற்று.

இவ் விருத்தாந்தங்க ளெல்லாவற்றையும் கழு முனையி லிருந்து கவனமாய்க் கேட்டுக்கொண் டிருந்த தாடங்கனாய நீ, 'பேய் மணியே! உன்னை நான் கலி யானஞ் செய்துகொள்ளுகிறேன். ஆனால் நானே மகாதுஷ்டன், கழுமுனையி லிருப்பவன், காலனூர்க் கேசுந் தருணத்தினன். ஆயினும் இருவர்க்கும் நன்மை உண்டாகுமாதலால் உன்னைக் காந்தருவ விவா கஞ் செய்துகொள்ளுகிறேன்; உன்னைச் சாபத்தினி ன்றும் மீட்பேன்' என்று சொல்ல, அப்பிசாசம் உடனே தன் குமுனினின்றும் பிரிந்து தானுங் கழு முனையி லேறிப் பாணிக்கிரஹணஞ் செய்துகொண்டது.

சின்னர் மறுபிறப்பில் அப்பேய் ராஜகுமாரியாய்ப் பிறந்தது. சாக்ஷாத் அந்த ராஜகுமாரியே உன் மனைவி மந்தாரலக்ஷ்மி. தாடங்கனாய நீயோ, கயாசிரார்த்த பலனில் அற்பமாகிய ஒரு சிறு கூறு அவ்வழிப்போக்கர் உனக்குத் தத்தம் பண்ணினதால், இத்துணைக் கீர்த்தியையும் பெருமையையும் இப் பிறப்பில் அடைந்து, இந்த சிம்ஹள தேயத்துக்கு அரசனாயிருக்கின்றாய். நீ செய்த சிசு ஹத்தியே உனக்குச் சந்ததி யில்லாமற் செய்துவிட்டது. ஆதலின், மன்னவ, நீ காசிக்குப் போய்க் கங்கைக்க கரையிற் கயா சிரார்த்தம் செய்து முற்பிறப்பில் அவ்வழிப்போக்கருக்கு நீ வாக்களித்தபடியே கடனை நிறைவேற்றினால், சிவசாமீப பதவியி லிருக்கும் அவரும் சிவ சானுபம் பெற்று சிவ கணத்தவருள் ஒருவராவார்; உனக்குத் தவறாது புத்திரப்பே றுண்டாகும். சிம்ஹத்வஜ! நீ கவலுதல் வேண்டாம். காசிக்குச் செல்லுக, கங்கா ஸ்நானஞ் செய்க, விசுவநாதருக் கன்பனாகுக. நாகபூஷ



ணரது அன்பு கடைக்கவேண்டின் பாகீரதி ஸ்நாநந்  
தான் அதற்கு ஒவ்வொரு மாகும். காசித் தலத்தின்  
பெருமையையும் அவ் விசுவேசரது பெருமையையும்  
யான் என்னென் நெடுத்துரைப்பேன். ஆயிரம் நா  
வுடைய ஆதிசேடனாலுஞ் சொல்ல முடியாது. ஆயிரி  
னும் என் ஆசை அடங்க யான் சிறிது கூறுவேன்:—

“\* இரண்டே முத்தினு லாகிய காசியென் றிசைக்கும்  
அரண்ட ருத்திரு மந்திரம் அளற்றினின் நெடுத்துத்  
திரண்ட இன்புலா முத்தியிற்.சேர்க்குமேற் சிலம்பு  
குரண்ட சீர்ச்செழுங் காசிமான் மியமெவர் குறிப்பார்? ()

\* “வார னாசி யுளகினைத்தோர் வளமார் சிவசா லோக்கியரே  
வார னாசி வாய்மொழிவோர் வளமார் சிவசா மீப்பியரே  
வார னாசி தரிசித்தோர் வளமார் சிவசா ளுப்பியரே  
வார னாசி வசித்தமர்வோர் வளமார் சிவசா யுச்சியரே. ()

\* “காசியை கினைக்க முத்தி காசியென் றுரைக்க முத்தி  
காசியைக் காண முத்தி காசியைச் சூழ முத்தி  
காசியில் வசிக்க முத்தி காசியைக் கேட்க முத்தி  
காசியின் வசிப்போர் தம்மைக் கண்டுதாழ்ந் திடுதன் முத்தி.

“\* காசி யுள்ளார், காசி கேட்குநர்  
காசி காணுநர், ஆசின் முத்தரே.” (13)

காசினாதரை. வணங்காத மனிதன் வஞ்சகன்.  
ஒருவன் காசிக்குப் போகின்றேன் என்று தனது  
பாதத்தை முன்னிட்டு முன்னிட்டு வைத்தால் அவனு  
டைய பாபங்க ளெல்லாம் பின்னிட்டுப் பின்னிட்டு  
ஒடிப்போகும். ‘காசிக்குப் போகின்றேன் நான்’ என்ற  
உரைகளைக் கேட்ட அளவில் பிரமஹத்தியாதிகள் பயப்  
பட்டு ஓடும். ‘கங்கா’ என்னும் பதத்திலுள்ள அக்ஷ



ரங்களைத் தியானஞ்செய்தால் மனிதன் சுத்தனாவான். நமது கையின் பயன் விசுவேசரைத் தொழக் கூடுவதே. காலின் பயன் அவர் கோயிலை வலம் வருவதே. செவியின் பயன் அவர் புகழைக் கேட்பதே. கண்ணின் பயன் அவர் ஸ்தலத்தைக் காண்பதே. தலையின் பயன் அவரை வணங்குவதே. நெஞ்சின் பயன் அவரை நினைவதே.

“ \* கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள்,  
கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள்,  
பெண்ணொருபா கனைப்பணியுந் தலைகளே தலைகள்,  
பிஞ்ஞுகனைப் பூசிக்குங் கைகளே கைகள்,  
பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னா,  
பரன் சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிகள்,  
அண்ணல் பொலங் கழனினைக்கும் நெஞ்சமே நெஞ்சம்,  
அரனடிக்கீழ் அடிமைபுகும் அடிமையே அடிமை.”(14)

சிம்ஹத்வஜ! சிவபிரான் மெய்யர்க்கே மெய்ய ராதலின் அவர்மாட்டுக் கெடாத உறுதியும் நம்பிக்கையும் உனக்கு இருத்தல் வேண்டும். நல்வழி ஒன்று தோன்றும்போது அதனை உடனே கைப்பற்றுதல்வேண்டும். காசிக்குப் போவது மகாகஷ்டம்; வழியிற் பலவித இடையூறுகள் நேரிடக்கூடும். அடியார்களது உறுதியைச் சோதிப்பதிற் சிவபெருமானுக்கு எப்போதும் ஆசையுண்டு. உறுதியுள்ளவர்களுக்கு எம்பிரான் அருள் புரிவார். ஆதலின், சிம்ஹத்வஜ! நீ காசிக்கு அவசியம் போகவேண்டும். சந்திரசேகரமூர்த்தியின்கருணையினால் புத்திரபாக்கியம் முதலிய சகல சம்பத்தும் உனக்கு உண்டாகும். இது நிச்சயம், நிச்சயம், முக்காலும்

‘நிச்சயம்’ என்று உரைத்து அரசனுக்கு ஆசி கூறி அவன்பால் விடைபெற்றுப் போயினர்.

அரசனும் அப்போதே வேறு ஆலோசனை ஒன்றுஞ் செய்பாது காசியாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாஞ் செய்தான். வைதிக பிராமண சிரேஷ்டர்களும் சிவமுநிவர்களுந் தன்னொடு வரத்தனது மனைவி மந்தாரலக்ஷ்மியோடு புறப்பட்டான். காட்டுவழிக்கு இன்றியமையாத வில், அம்பு, முதலிய ஆயுதங்களையும் எடுத்துச் சென்றான்.

பலநாள் யாத்திரை செய்து வந்தவர்கள் ஒரு நாள் அந்தி வேளையில் விந்தமலையில் பக்கத்திலுள்ள காட்டிற் றங்கும்படி நேரிட்டது. அப்போது திடீரென்று மலையின் ஒரு சாரலினின்று அநேகங்கள்ளர்கள் வந்து அரசனைச் சூழ்ந்து கொண்டார்கள். சூழ்ந்தவர் அரசனது பொக்கிஷத்தை ஒருநொடியிற் கவர்ந்தனர். அவர்கள் தலைவன் மந்தாரலக்ஷ்மியைத் தூக்கிச் சென்றான். இதனைக் கண்ட அரசன் அக்கள்ளர் தலைவனைத் துரத்திச் சென்று யுத்தஞ் செய்யப் பிரயத்தினப்பட்டான். கள்ளர் தலைவன் மந்தஹாஸத்துடன் அரசனை நோக்கி, ‘ஏடா! மூடா! இந்த மஹானிந்த கொரகானன வழியில் அந்தி வேளையில் வந்து பாளையத்துடன் இறங்கினாய். உன்மதியை யிழந்தாய்; நிதியை யிழந்தாய்; தாரத்தை யிழந்தாய். இங்ஙனம் இழந்தது மல்லாமல் எதிர்த்து மீட்கவும் புறப்பட்டாய். இது சுத்த மதிஹீனம். வழிப்போக்கரிடத்திருந்து தட்டிப் பறிப்பதில் மஹா சாமர்த்யமுள்ள தும்பீரன் என்பவன் நான். உன்னுடைய இந்த மனைவி

யைப் போல இவ்விதத்திற் கிடைத்த ஆபிரம் மனைவி  
மார் எனக்கு உண்டு. ஏடா! இன்றல்ல இந்த செளரி  
யம் எனக்குப் பிறந்தது. இங்ஙனம் வழி பறித்தல்  
நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும்  
தருமமாம்' என்று சொல்ல, மகாவீரனாகிய அரசன்  
அடங்காக் கோபத்தோடு, 'அடே, துஷ்டா! உனது  
புன்னெறி இன்றோடு முடிவு பெறுகின்றது பார். சந்  
சனங்களுடைய திரவியத்தை அபகரிக்கிற துர்ச்சனத்  
தலைவா! தில்லடா. இதோ எனது கொடிய பாணங்  
களுக்கு உன்னை இரையாக்குகின்றேன். கள்ளப்பயலே!  
உன்னுடைய தலை இதோ தூள் தூளாகப் போகிறது  
பார். பிழைத்தோடவேண்டு மென்றிருந்தால் எனது  
மனைவி மந்தாரலக்ஷ்மியை விட்டுவிட்டுப் போடா.  
என்னையாரென்று நினைத்தாயடா? உங்களைப்போன்ற  
மிருகங்களை அழிப்பதற் கென்றேற்பட்ட மிருகேந்  
திரைய சிம்ஹத்வஜன் என்னும் அரசன் நான். சங்கார  
ருத்திரனுடைய பக்தன் நான். ஆபிரங் காக்கைக்கு  
ஓர் கல் போதாதா? இதோ உன்னையும் உன் இனத்  
தாரையும் ஒரு நொடியிற் சங்கரிக்கின்றேன்; துஷ்ட  
பிண்டமே! சண்டாள ஜன்மமே! \* அர்த்தத்திற்கு  
ஆசைப்பட்ட உனக்கு அநர்த்தம் சமீபித்துவிட்டது'  
என்று கூறி எதிர்த்தான்.

இங்ஙனம் வாதித்த அரசனுக்குங் கள்ளர் தலை  
வனுக்கும் யுத்தம் வெகு கோரமாய் நடந்தது. கோபத்  
தினாற் கண் சிவந்து புருவத்தை நெறித்துத் தனது  
வில்லை வளைத்துச் சரமாரி பெய்தனன் அரசன். அவை  
களை எல்லாந் தடுத்துத் தானும் மறுமாரி பெய்தான்



தும்பிரன். அதிக கோலாகலத்துடன் வெகுநேரம் இருவர்க்கும் சண்டை நடந்தது. நற்றில் மஹா கொடியான தும்பிரன் சிம்ஹசுவஜனுடைய வில்லை முறித்துச் சிம்ஹநாதஞ் செய்தான். அரசன் உடனே முஷ்டியுத்தத்திற்குப் பாய்ந்தடித்தான். அந்த யுத்தத்தில் தும்பிரன் அரசனைப் பிண்டம் பிடித்து விட்டான். அரசனும் மூர்ச்சித்துத் தரையில் வீழ்ந்தான். தும்பிரவேடன் அரசனுடைய உடம்பை எலுமிச்சம் பழத்தைப் பிழிவது போற் கசக்கி விட்டு மந்தார லக்ஷ்மியையும் உடன் கொண்டு தனது பரிவாரங்களுடன் போய்விட்டான்.

ஆபத்து வேளையில் அரசனோடு எஞ்சிநின்ற சில சந்நியாசிகள் அவனுக்கு மூர்ச்சை தெளிவித்தார்கள். அப்போது அவன் அவர்களை நோக்கி மிகுந்த துக்கத்துடன் கூறுகின்றான்:—

‘ அந்தோ! ஐயன்மீர்! நமது காலதோஷத்தைக் கண்டீர்களோ? சண்டையில் தோற்ற என் சரீரம் மிகத் தளர்ந்தது. அவயவங்களை அசைக்கக்கூட முடிய வில்லை. எனது சஸ்த்ரங்கள், அஸ்த்ரங்கள், வஸ்த்ரங்கள் யாவுந் தொலைந்தனவே. கஷ்டம், நான் ஏன் இன்னும் பிழைத்திருக்கின்றேன். கங்காதரா! என்னைக் கைவிட்டாயோ? எவ்வகைத்தான் யுத்தத்திலும் எனக்கு ஒப்பாவார் கூட இதுவரையும் நான் கண்ட தில்லையே! அத்தகைய மஹா வீரனாகிய என்னைச்சயித்த அத் தும்பிரன் என்பான் எவனோ? இந்த லோகத்தானோ? மற்றெந்த லோகத்தானோ? என்னே அவன் ஆற்றல்! பாவி, எனது மந்தாரலக்ஷ்மியையுங் கொண்டு

போய் விட்டானே. ஈசா! யான் பிள்ளைவரங் கேட்க  
வந்து பெண்டிழந்து போனேனே. இஃதென்ன  
காலகதி.'

இங்ஙனம் தன்மனைவியை நினைத்து நினைத்து,  
மனம் பதறி அரசன் புலம்புகின்றான் :—

மந்தாரலக்ஷுமியே! மந்தாரலக்ஷுமியே!  
பந்தார் முலையாய்! பதகன் உனைப்பிரித்தான்;  
அந்தோ! அவலத் தழுங்கிப் புலம்புகின்றேன்;  
இந்தோ எனுமுகத்தாய்! என்றுன்னைக் காண்பேனோ?(15)

காசித் தலத்துறையுங் கங்கா தரா! வுன்னைப்  
பூசித் தடிபணியப் பூரியேன் போந்தேனென்  
ஆசைத் தளிரியலை யாரோ ஒரு பாவி  
கூசித் தவிராது கொண்டோடிப் போயினனே. (16)

கண்ணே! கருணைக் கடலே! அருமறைகள்  
அண்ணா எனவேத்தும் அத்தா! அடியேன்றன்  
கண்ணா காதலியைக் காட்டாயோ? காட்டாயோ?  
உண்ணோ யகற்றாயோ? உண்ணோ யகற்றாயோ? (17)

இங்ஙனம் புலம்பித் தன்னோ டிருந்தவர்களை  
நோக்கி, 'அன்பர்களே! பாகீரதி ஸ்நாநத்தால் வரும்  
யோகமும் புண்ணியமும் பெறுதற்கு நான் பாத்திர  
னல்லன் போலும். ஜன்ம ஜன்மமர்யுச்ச சேர்ந்த வினைத்  
தொகுதியோ இங்ஙனம் தடைசெய்தது? எது  
எப்படியானாலும் நாம் உறுதியைக் கைவிடக்கூடாது.  
எடுத்த காரியத்தை நிறைவேற்றியே தீரவேண்டும்.  
ஸ்ரீநாரத முனிவர் உபதேசித்ததை நான் மறக்க இல்லை.  
எவ்வகையாலும் காசிக்குப் போதலை நன்று' எனத்  
துணிபுடன் கூறித் தன் தேகநோயையும் புறக்கணித்  
துப் புறப்பட்டான்.

அவன் கோவண ஆடையன்; 'மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியன்'; வழியிற் பிச்சையெடுத்தான்; காப், கனி புண்டும் பசியை யாற்றுவன்; சித்தத்தை எப்போதுஞ் சிவன்பாலே வைத்தவன்; சிவன் புகழைப் எடுத்தோதும் நாவினன்.

தலையாற் பயனென்ன? தாளின்கீழ்ச் \* சீதக் கலையாற் கலைத்தான்றன் காசியைத் தாழாக்கால். (18)

கண்ணாற் பயனென்ன? காமருவு† செம்பதுமக் கண்ணாற்குச் காணாசான் காசியைக் காணாக்கால். (19)

செவியாற் பயனென்ன? செம்மேனி வெங் ‡ கட் செவியாற் பினத்தான் செழுங்காசி கேளாக்கால். (20)

மூக்காற் பயனென்ன? மூவுலகேத் துங் § குட மூக்காற் கிடமாம் முதுகாசி மோவாக்கால். (21)

வாயாற் பயனென்ன? மாயச்சூர்ச் செற்ற \*\* அலை வாயாற் பயத்தான் மகிழ்காசி வாழ்த்தாக்கால். (22)

நஞ்சாற் பயனென்ன? நீளுலகம் உய்ய அன்று நஞ்சாற் †† களம் சுழத்தான் நற்காசி நாடாக்கால். (23)

கையாற் பயனென்ன? காவிரியைத் தந்தருள் †† ஐங் கையாற்குச் சாசைவாழ் காசி தொழாஅக்கால். (24)

மெய்யாற் பயனென்ன? §§ மெய்யிற் கடல் சேர்த்த கையாற் குகத்தான் கவின்காசி மேவாக்கால். (25)

\* சீதக்கலையான் = சந்திரன். † செம்பதுமக் கண்ணான் = செந்தாமரைக் கண்ணன் = விஷ்ணு. ‡ கட்செவியாற் புனத்தான் = நாக பூஷணன். § குடமூக்கு = கும்பகோணம். \*\* அலை வாயான் = திருச்செந்தூர்க் கடவுள். †† களம் = கழுத்து. †† ஐங்கையான் = வீராயகர். §§ மெய்யிற் கடல் சேர்த்தகையான் = கடலைக் கையாலெடுத்து உட்கொண்ட அகஸ்த்யர்.



காலாற் பயனென்ன ? கால நகங்குலையக்  
காலாற் கடந்துகந்தான் காசிக்குப் போகாக்கால். (26)

புத்திரா குள்ளார் ? உயிர் கொண்டு போம்பொழுது  
செய்தார் புர வெளியச் செய்காசி நாதனல்லால். (27)

—என அவர் தலத்தின் கீர்த்தியைப் புகழ்ந்து  
ஆங்கமாவை யாடி யும்,

வேதப் பொழுதே சரணஞ் சரணம்  
விடை வே பொடியா யுணையாய் சரணம்  
பொதத் துறவே சரணஞ் சரணம்  
பொலகீர் புகழ்கீர் சுவையாய் சரணம்  
காதற் றுணைவே சரணஞ் சரணம்  
கடையே னிடர்கீராய் கீரவாய் சரணம்  
ஓதற் கினியாய் சரணஞ் சரணம்  
உமையாள் கணவா சரணஞ் சரணம். (28)

முக்கண் ணுடையாய் முதுகா ம்மைவாய்  
மைக்கண் ணுடையாள் மயிழ்கை றுடையாய்  
ஆக்கண் ண ணுடைய தண றும் மறியா  
மைக்கண் டென்மா மலர்த்தான் சரணம். (29)

—என அவர் புகழின் கீர்த்தியைப் பரவியும்,  
ஐயா மாயன் மைத்துவரீர ! உமது வஞ்சனையை இன்  
றறிந்தேன். உம்மைப்போல் என்னையும் ஆக்கவிட்  
டிரே ! பிச்சை யெடுக்கச் செய்தீரே ! விபூதியன்றி  
வேறு அணிகலலில்லாது போம்படி செய்தீரே !  
கோவமன்றி வேறு ஆடை இல்லாதிருக்கவுஞ்  
செய்தீரே. நன்று ! நன்று.

நீறே பூசிச் சில்பலி நேடி நெடுங்காணிற்  
\* தூறே தோறுத் தேய்மது யோடுஞ் சுழல்கின்றேன்

வேறே ஆடை கோவண மன்றி † மிகையிலை  
தேற யென்னை உன்னினை செய்தாய் சிவனையோ! (30)

—என ஆவரை வசை பாடியும், வழியின் கஷ்டத்தை மறப்பான்.

இங்ஙனம் பன்னாள் காடு, மலை, யாறு முதலிய வற்றைக் கடந்து கண்டவர்க்குக் கரிப்பளிக்குங் கங்கைக் கரையைக் கண்டான்; பேராந்தங் கொண்டான்; ‡ குனிப்பான், சிரிப்பான்; கரிப்பான்; ‘யானுங் கங்கைக் கரையைக் கண்டேனே, கண்டேனே’ எனப் பூரித்து மனமகிழ்ந்து சாட்டாங்க நமஸ்காரஞ் செய்து, ‘சகல லோகத்தவரும் வணங்குகின்ற தேவதே! யான் உன்னை வணங்குகின்றேன். ஆகாச கங்கையே போற்றி போற்றி! லோகமாதாவே போற்றி போற்றி! அன்னாய்! கங்காதேவி! உனது பெருமையை யான் என்னென் நெடுத்துரைப்பேன்’ எனப் பலவாறு புகழ்ந்து துதிக்கின்றான்:—

பொன்னேர் மெய்நி நத்துப்புலி யாக்குவீக் கும்முதலுங்  
கன்னேர் திண்ப யத்துக் கடல் வண்ணனுங் காண்பரிய  
முன்னேன் நெஞ்சுவந்து முடி மேற்புனைந் தானுனையே  
அன்னே! உன்பெருமை அளத் தற்கரி தம்மவம்ம! (31)

இங்ஙனம் கங்கையை ஸ்தோத்திரஞ் செய்து அதின் மூழ்கி, கயாசிரார்த்தத்தையுஞ் செய்து, முன் ஜன்மத்தில் அவ்வழிப் போக்கர் தனக்கு அளித்த பலனுக்குக் கைம்மாறான பிரதி பலனையுந் தந்து கங்கைக் கரையோரமாய்ச் செல்லும்போது காணுதற்கரிய ஸ்ரீ காசி மாநகரைக் கண்டான்; கண்டதும்

† மிகை = மிகுதி ‡ குனிப்பான் = கூத்தாடுவான்.

பேருவகை கொண்டான். பொன்மயமான மாடமாளி  
கைகளும், ரத்நசிகரங்களும், ரத்ந தேவாரணங்களும்,  
யாண்டும் பேரொளி வீசுதலைக் கண்ணுற்றுப் பேரா  
நந்தம் அடைந்தான்.

சுற்றிலும் விஷ்ணு, வைரவன், சூரியன், சந்திரன்  
முதலியோருடைய ஆலயங்கள் விளங்க, அவற்றின்  
மத்தியில் எமது விசுவேசரது திருக் கோயிலானது  
செவ்விய ரத்தினக் கல்லாலாகிய ஒரு பதக்கத்தில் நடு  
நாயகமாப்பதித்துள்ள விலைபிலா வைரக்கல் போலத்  
திகழா தின்றது. காசி மாநகர் எங்கும் சிவமயமாப்ப  
பொலிந்திருந்தது. திருநீறு, நுத்திராக்ஷர், புலித்  
தோல், கட்டுவாங்கம், சூலம் முதலிய கொண்டுள்ள  
முதிவரர் குழாம் ஒருபால்; சிவநாம சங்கீர்த்தனஞ்  
செய்யும் பக்தர் குழாம் ஒருபால்; திருக்கோயிலுக்  
குப்புத் தொடுப்பார் ஒருபால்; அலகடுவார் ஒருபால்;  
'இன்னிசை விணையர் யாழின ரொருபால்; இருக்கொடு  
தோத்திரம் இயம்பின ரொருபால்; துன்னிய பிணை  
மலர்க் கையினர் ஒருபால்; தொழுகைய ரமுக்கையர்  
துவள்கைய ரொருபால்; சென்னிய வஞ்சலி கூப்பின  
ரொருபால்'—ஆக இவ்வாறு சாரூப சாம்பிராச்சிய  
பதவியில் வாழும் கோடா கோடி பக்த ஜனங்களைக்  
கண்ணுற்ற அரசன் புளகாங்கிதனாய்ப் பன்முறை  
வீழ்ந்து வீழ்ந்து வணங்கி,

சென்னி யிற்பிறை சேர்த்தரு னெம்பிரான்

மன்னு காசி வளநகர் காணவும்

இன்ன காட்சியி லின்புற் றுருகவும்

என்ன புண்ணியஞ் செய்தனன் யானுமே.

(32)

எனக் கூறிப் பெரிதும் மனமகிழ்ந்தான்.



பின்பு கங்கையில் ஸ்நானஞ் செய்து, விபூதி, ருத்திராஷ்டமணிச் சூ, விசுவநாதரது திருக்கோயிலை வலம் வரங்கால், சங்கரத்தி பாரிசுத்தில் விசித்திர மண்டபம் ஒன்றில் தென்புறக் காற்றின் சுகந்தை ஏற்றுக்கொண்டு தனது மீனவிகிப மந்தாரலக்ஷ்மி ஓர் சிங்காதனத்தில் வீற்றிருப்பதைக் கண்டான்; கண்டதும் பிரமித்தவனாய், 'இஃகெதனை! மாயையோ அல்லதுகனவோ! இந்திர சூலமே அல்லதென் பிரமையோ! தும்பிரவேடன் தாக்கிச் சென்ற எனது கண்டணி மந்தாரலக்ஷ்மியை நன்றி காண்கின்றேனே! அற்புதம்! அற்புதம்! உமாபதி! இசின் கருவெளித் தோற்றமாகி விடாதே! பார்வதிடாக! இவ்வுருவை மாயையாக்கி விடாதே! உனதுருவின் கிரபாவத்தை ஒளிக்காதே. அந்தாகாசுரனைச் சென்ற அண்ணலே! உன் கருபா பிரபாவத்தால் என்னை உரிக்கங்களில் என்ன அநிசய விளைவுதான் உண்டாகாது?' என்று சொல்லி அற்புத மனத்தனாய் நிற்கும்போது, கருணாகர மூர்த்தியாகிய விசுவேசர் இடபகண ருடராய்ப் பிரத்தியக்ஷமாயினார்.

விசாலக்ஷ்பம்மையார் தமது இடப் பாகத்தில் விளங்கவும், சங்கரத்தவியும் இளம்பிறையும் சடைமீது பொலியவும், விநாயகக் கடவுளும் வேற்கரத் தண்ணலும் தமது கருகிற நிகழவும், விஷ்ணு, பிரமன், இந்திரன் முதலிய தேவர்களேவரும், அகத்தியர், பிருகு ஆகிய முடிபுக்கவரும் தற்குழவும், சித்தர், வித்தியாதரர், கின்னரர், துபக்கர் முதலிய பதினெண் கணங்களும் தமது புகழை எடுத்தோதவும், நாரதர், தும்புரு ஆகிய இருவரும் இன்னிசை பயக்கும் யாமும் வீணை

யும் வாசிக்கவும், பேரற்புத கோலத்தோடு எம்பிரான் விளங்குவதைக் கண்ட அரசன் ஆந்த பரவசனாய்க் 'கைகளுந் தலைமீ தேறக் கண்ணில் ஆந்த வெள்ளம் மெய்யெலாம் பொழிய, வேதமுதல்வரைப் பணிந்து போற்றி, ஐயனே! அடியினேனை அஞ்சல் என்றருள வல்ல மெய்யனே!' எனத் துதித்துப் பாடினான்; பரவினான்; பணிந்தான்.

அப்போது கங்காதேவி ஞேரேலென இறங்கி மந்தாரலக்ஷ்மியின் கரத்தைத் தனது திருக்கரத்தாற் பற்றிக்கொண்டு, 'சும்ஹத்வஜ! வருக! உன் மனைவியைக்கொள்க!' எனத் திருவாய் மலர்ந்தருளுதலும், அரசனும் உலாப்புடன் சென்று கங்காதேவியை வணங்கித் தனது மனைவியைப் பெற்றுக் கொண்டு, கருணாநிதியாகிய கண்ணுதற் கடவுளைத் துதிக்கின்றான்:

ஐங்கர யானே யளித்தனை போற்றி!  
 வெங்கர யானே வெகுண்டனை போற்றி!  
 பொங்கர வாரணி பூண்டனை போற்றி!  
 சங்கர போற்றி சதாசிவ போற்றி.! (33)

செருத்திகழ் முப்புரஞ் செற்றனை போற்றி!  
 அருத்தியி லென்னையு மாண்டனை போற்றி!  
 கருத்தட லின்றனைக் காத்தனை போற்றி!  
 உருத்தி போற்றி உமாபதி போற்றி.! (34)

முகுல வம்பொழில் வான நெருங்கும்  
 வாகுள காசி மகிழ்ந்துறை மன்னா!  
 பாகுல வம்பொழி பாவையை யீந்தென்  
 ஆகுலம் யாவும் அகற்றினை போற்றி.! (35)

இங்ஙனம் மெய்யன்போடு துதித்தலைக் கேட்ட சிவபெருமான் அரசனை நோக்கி, 'சும்ஹத்வஜ! நமது



கணநாதனாகிய நந்திகேசுரனைத் தும்பீரன் என்னும் வேடனாக அனுப்பி உனது தரும பத்தினியை, ஈண்டுக் கொணர்வித்ததும், சண்டையில் உனது நிதிமுதலிய வற்றைக் கவர்வித்ததும் நாமே. இங்ஙனம் அச்சுறுத்தி வெருட்டினால் வந்தவழியே திருமிப்போய்விடுவாயோ அல்லது உறுதியோடும் அன்போடும் இந்தக் கேஷத்திரத்திற்கு வருவாயோ என உன்னைப் பரிசுஷித்தோம். எமக்கு இப்போது முற்றுஞ் சந்தோஷமே. நீ புத்திமான், உதர்யசாலி. இப்போது நீ கயா சிரார்த்தம் செய்தமையால் உன் பாபம் எல்லாம் அறவே ஒழிந்தன. ஆதுவுமன்றி, முன்பிறப்பில் தனது சிரார்த்த பலனில் உனக்கு ஒருகூறு கடன் கொடுத்த வழிப்போக்கனும் நமது கணங்களில் ஒருவனானான். இனி நீ பாரியா ஸமேதனாய் உன் ஊருக்குப் போகலாம். இனி உனக்கு நன்மையே வரும். இன்னும் பன்னீராயிர வருடம் இப்பூவுலகைப் பரிபாலிப்பாய். உனக்கு ஓர் அருமைப் புதல்வன் பிறப்பான். நீ கவற்சியுற வேண்டாம். ஈற்றில் நீங்கள் எமது லோகத்தை அடைவீர்கள். மந்தார லக்ஷ்மியும் நீயும் இம் \* மந்தாகினியில் முழுசு வீரானால் உங்கள் நகரத்து அரண்மனை வாசிக்கரையில் எழுவிடீர்கள். உங்களுக்கு என்றும் மங்களமே” எனத்திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.

வெகு விநயத்தோடு சுவாமியின் திருவார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த அரசன் ஆநந்தக் கடலுள் திளைத்து, ‘யார்க்கும், முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ’ என வியந்து களிகூர்ந்தான்.



சிம்ஹத்வஜன் பலநாள் அம் மஹாக்ஷேத்திரத்  
 திற்' நங்கி யிருந்து அந்நகர் முழுமையுந் தரிசித்துத்  
 துண்டி விநாயகரையும், சுதிர்காமவேலவரையும் வணங்  
 கிப் போற்றி, விசுவநாதரையும் விசாலாக்ஷியம்மைய  
 யும் பன் முறை தாழ்ந்து வணங்கி,

கோலச் சடைமேற் கங்கையொடு  
 கொக்கின் இறகுங் கோளரவும்  
 வாலப் பிறையும் பொலிந்திலங்க  
 மாசு மனத்தேன் முன்வந்து  
 சாலத் திருக்கண் ண்ருள்பொழிந்து  
 தமிழேன் உய்யும் வழிமொழிந்த  
 சூலக் கரத்துப் பெருமானுன்  
 சுடர்ப்பொற் பாதந் தொழுகின்றேன். (36)

தேவா விசுவ நாதாநற்  
 செல்வி யன்ன பூரணியோ  
 டோவா தென்றுங் காசிக  
 ரோங்கிப் பொலிய அமர்ந்தருள்வோய்!  
 மூவா முத்தல்வா அடியேனை  
 முன்பு சோதித் தருள் புரிந்த  
 கோவே உன்னை மொழிந்தேனே  
 கொடிய பிறவி யொழிந்தேனே. (37)

வேறு.

நாசன் காண் எவ்வுயிர்க்குங் கண்ணு னன்காண்  
 ஏழ்கடலும் ஏழலகுஞ் சேர்ந்து நின்ற  
 தேசன்காண் திருக்கயிலை மலைவாழ் வான்காண்  
 சிறியேனைத் தொடர்ந்துவரு கொடிய பாச  
 நாசன்காண் நல்விசுவ நாதன் றுன்காண்  
 நலமளித்துப் பவந்தொடைக்குந் தலமாங் காசி  
 வாசன்காண் மங்கைவிசா லாக்ஷி யாட்கு  
 மணவாளன் காணவெனன் மனத்து ளானே. (38)

எனத் தோத்திரஞ் செய்து பிரியா விடை பெற்றுச், சிவபெருமானைச் சிந்தித்தவனாய்த் தனது மனைவியோடு மந்தாகினியில் முழுகுதலும், தங்கள் ஊரிலுள்ள மாளிகை வாசிக் கரையில் யாவரும் வியக்கும்படி இருவரும் எழுந்தார்கள்.

அரசனுக்கும் இறைவன் ஆக்ஞையின்படி ஓராண் குழந்தை பிறந்தது. அது வெகு திவ்விய ரூபத்தோடு பொலிந்தது. அரசன் அக் குழந்தைக்குத் \* தாலத்துவஜன் என்ற நாமகரணஞ் செய்தான். பின்னர் காலமுறையில் தனது மகனுக்குப் பட்டங்கட்டி முடியுஞ் சூட்டினான். தாலத்வஜன் மன்னுயிர்களைத் தன்னுயிரெனக் கருதிச் செங்கோல் செலுத்தி உலகைப் புரந்து வருதலைக் கண்டு அரசன் பேருவகை பூத்தான். பன்னிராயிர வருட முடிவில் சிம்ஹத்வஜனும் மந்தாரலக்ஷ்மியும் சிவபிரான் றிருவடிநீழலிற் சேர்ந்தனர். இருவரும் 'அவன் அருளாலே அவன்றான் வணங்கி' அழியாப் புகழ்க்குப் பாத்திரரானார்கள். தாலத்வஜனும் பன்னான் இவ்வுலகை ஆண்டிருந்து அரன்சேவடியடைந்தான்.

காசித்தலத்தின் அருமையையும் கங்கா நாயகன் பெருமையையும் எடுத்தோதும் இக்கதையைக் கேட்போர்க்கு அழியா மேன்மை உண்டாகும்; அவர்செய்த பாபங்க னெல்லாம் நசிக்கும்; புகழும் புண்ணியமுந்தோன்றும்; என்றும் சிவம் பெருகும்.

இங்ஙனம் சிவபக்தசிரோமணியாகிய சூதமுநிவர் இக்கதையைப் பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டச்

\* பனைமரத்தைக் கொடியாக உடையவன்.

சொல்லியருள, நைமிசாரணிய முநிவர்களும் அன்பினால்  
அனமுருகி 'அரகர' என்று சொல்லித் தொழுதார்கள்.

வாழ்த்து.

கங்கை வாழி காசி வாழி காம கோப னெண்குணன்  
கங்கள் விஸ்வ நாதன் வாழி நாரி அன்ன பூரணி  
பங்க யப்ப தங்கள் வாழி பால்வெண்ணீறு வாழிய  
எங்கு மிக்க தைப்ர பாவ மேத்து மன்பர் வாழிய. (39)


திருச்சிற்றம்பலம்.





# விற்பனாக் குரிய புத்தகங்கள்.

1. திருப்புகழ்:—அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்தது. இதனுள் காசி முதல் இராமேசும் ஈரூவுள்ள அநேக திவ்விய க்ஷேத்திரங்களின் பாடல்களும் பொதுப் பாடல்களுமாக 628 - பாடல்களுள்ளன. விலை யுயர்ந்த காகிதம்; சுத்தமான அச்சு; காலிகோ கட்டடம். விலை ரூபா இரண்டு. தபால் செலவு வேறு.
2. சிவஸ்தலமஞ்சரி:—தவாரம் பெற்ற ஸ்தலங்களின் இருப்பிடமும், அவையிற்றின் அருமை பெருமைகளும், இந்நூலில் அகராதி முறைப்படி விளக்கக் காணலாம். நல்ல காகிதம்; நல்ல அச்சு. விலை அணா ஆசி; தபாற் கூலி வேறு.
3. தமிழ் வசனநூற் சரிதம்:—( History of the Tamil Prose Literature ). இது ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ளது. தமிழ் வசனம் பண்டைநாட் தொடங்கி இன்றைநாள் வரை எவரெவரால் எவ்வெவ்வாறு வீருத்தியடைந்த தென்பதை இந்நூல் காலக் கிரமப்படி விளக்கிக்காட்டும். விலை அணா நான்கு.
4. மதிலாணவீ கதை:—இஃதோர் அரிய செந்தமிழ்க்கதை. எம்மிடத்திற் பத்து பிரதிகளே உள. விலை அணா எட்டு.

 வ. ச. செங்கல்வராய பிள்ளை.

292, லிங்க செட்டித் தெரு.

சென்னை.